

சுய ஆய்வு வினாக்கள்சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

- கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது  
(அ) சமமான விகிதத்தில் (ஆ) முதல் விகிதத்தில்  
(இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ) (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
- கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி  
(அ) வழங்கப்படுவதில்லை (ஆ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்  
(இ) ஆண்டுக்கு 5 % வழங்கப்படும் (ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
- கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 -ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்  
(அ) ஆண்டுக்கு 8% (ஆ) ஆண்டுக்கு 12%  
(இ) ஆண்டுக்கு 5% (ஈ) ஆண்டுக்கு 6%
- பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?  
(அ) அலுவலகச் செலவுகள் (ஆ) பணியாளர் ஊதியம்  
(இ) கூட்டாளியின் ஊதியம் (ஈ) வங்கிக்கடன் மீதான வட்டி
- கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள்  
எது முதல் கணக்கில் காட்டப்படும்?  
(அ) கூடுதல் முதல் கொண்டு வந்தது (ஆ) முதல் மீது வட்டி  
(இ) எடுப்புகள் மீது வட்டி (ஈ) இலாபப் பகிர்வு அபய 110 பயம்
- ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக  
(அ) 5.5 மாதங்கள் (ஆ) 6 மாதங்கள்  
(இ) 12 மாதங்கள் (ஈ) 6.5 மாதங்கள்
- பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?  
(அ) எடுப்புகள் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்  
(ஆ) முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்  
(இ) கடன்மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்  
(ஈ) இலாபப் பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது  
(அ) சம்பளம் (ஆ) கழிவு  
(இ) கடன் மீது வட்டி (ஈ) முதல் மீது வட்டி

9. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.  
 (அ) கூட்டாளிகள் இலாபம் மற்றும் நடத்தையை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  
 (ஆ) கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.  
 (இ) கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.  
 (ஈ) கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
10. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ( 10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.  
 (அ) 750 (ஆ) 7 150  
 (இ) 7550 (ஈ) - 500

## விடைகள்

|   |   |   |   |   |   |   |   |   |    |
|---|---|---|---|---|---|---|---|---|----|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| அ | ஆ | ஈ | இ | அ | ஆ | இ | இ | ஆ | ஈ  |

## மிகக்குறுகிய வினாக்கள் -

1. கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.  
 இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 பிரிவு 4-ன் படி கூட்டாண்மை என்பது " எல்லோரும் சேர்ந்தோ அல்லது எல்லோருக்குமாக ஒருவரோ நடத்தும் தொழிலின் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு" ஆகும்.
2. கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?  
 கூட்டாண்மை ஒப்பாவணம் என்பது கூட்டாளிகளுக்கிடையேயான உடன்படிக்கையின் விதிகளை உள்ளடக்கிய எழுத்து வடிவிலான ஒரு ஆவணம் ஆகும்.
3. நிலைமுதல் முறை என்றால் என்ன?  
 நிலைமுதல் என்பது கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கம் மற்றும் பொதுவாக அதே தொகையாக நிலையாக இருப்பது ஆகும்.
4. கூட்டாளி ஒருவருக்கு முதல் மீது வட்டி அனுமதிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்பேட்டுப் பதிவு என்ன ?

| நாள் | விவரம்                                                                                                               | பே.ப.எண் | பற்று<br>₹ | வரவு<br>₹      |
|------|----------------------------------------------------------------------------------------------------------------------|----------|------------|----------------|
|      | முதல் மீது வட்டி க/கு<br>பற்று<br>கூட்டாளிகள் நடப்பு க/கு<br>கூட்டாளிகள் நடப்பு க/கு<br>(முதல் மீது வட்டி வழங்கியது) |          | X X X      | X X X<br>X X X |

| நாள் | விவரம்                                                                                            | பே.ப.எண் | பற்று<br>₹ | வரவு<br>₹ |
|------|---------------------------------------------------------------------------------------------------|----------|------------|-----------|
|      | இலாப நட்டப் பகிர்வு க/கு<br>பற்று<br>முதல் மீது வட்டி க/கு<br>(முதல் மீது வட்டி கணக்கை முடிந்தது) |          | X X X      | X X X     |

5. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

நிறுவனத்தின் இலாப நட்டக் கணக்கின் படியான நிகர இலாபம், முதல் மீது வட்டி, எடுப்புகள் மீது வட்டி போன்ற சரிகட்டுதல்களுக்க உட்பட்டது. இத்தகைய சரிகட்டுதல்களை இலாப நட்டக் கணக்கு தயாரிப்பதன் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே இலாபநட்ட பகிர்வு கணக்கு கட்டாயம் தயாரிக்கப்பட வேண்டும்.

#### I குறுகிய வினாக்கள்

1. கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.

- ✓ கூட்டாண்மை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 என வரையறுக்கப்பட்டுள்ளது.
- ✓ தொழில் நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை பகிர்ந்து கொள்ள கூட்டாளிகளுக்கிடையே உடன்பாடு இருக்க வேண்டும். உடன்பாடு எழுத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ அல்லது உட்கிடையாகவோ இருக்கலாம்.
- ✓ கூட்டாண்மை உடன்பாடு ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தி அதிலிருந்து கிடைக்கும் இலாபத்தை பகிர்வதாக இருக்க வேண்டும்.
- ✓ கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்.

2. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

- ✓ நிறுவனத்தின் பெயர், தன்மை மற்றும் தொழில் செய்யும் இடம்
- ✓ தொழில் துவங்கிய நாள் மற்றும் தொழிலின் கால அளவு
- ✓ அனைத்து கூட்டாளிகளின் பெயர் மற்றும் முகவரி
- ✓ ஒவ்வொரு கூட்டாளியும் அளித்த முதல்
- ✓ இலாப பகிர்வு விகிதம்
- ✓ ஒவ்வொரு கூட்டாளிக்கும் அனுமதிக்கப்பட்ட எடுப்பு தொகை

3. நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

| வேறுபாட்டின் அடிப்படை  | நிலைமுதல் முறை                                                                                                                                          | மாறுபடும் முதல் முறை                                                             |
|------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------|
| கணக்குகளின் எண்ணிக்கை  | ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் அதாவது முதல் கணக்கு மற்றும் நடப்பு கணக்கு பராமரிக்கப்படுகிறது.                                                  | ஒவ்வொரு கூட்டாளிக்கும் ஒரே ஒரு அதாவது முதல் கணக்கு பராமரிக்கப்படுகிறது           |
| முதல் தொகையில் மாற்றம் | கூடுதல் முதல் கொண்டு வரும் போது அல்லது முதல் தொகையை நிரந்தரமாக திரும்ப எடுக்கம் போது தவிர மற்ற நேரங்களில் முதல் தொகை வழக்கமாக மாறாமல் நிலையாக இருக்கும் | முதல் தொகை பருவந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும்                                  |
| இறுதி இருப்பு          | முதல் கணக்கு எப்போதும் வரவிருப்பையே காட்டும் ஆனால் நடப்பு கணக்கு பற்றிருப்பையோ வரவிருப்பையோ காட்டும்                                                    | முதல் கணக்கு பொதுவாக வரவிருப்பையே காட்டும். இது பற்றிருப்பையும் கூடக் காட்டலாம். |

4. கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறு குறிப்பு தரவும்.

கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

✓ கூட்டாளிகளின் ஊதியம் (பிரிவு 13(அ))

எந்த கூட்டாளிக்கும் ஊதியம் அல்லது உழைப்பு ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை.

✓ இலாப பகிர்வு விகிதம் (பிரிவு 13(ஆ))

இலாபங்கள் அல்லது நட்டங்களை கூட்டாளிகள் சமமாக பகிர்ந்து கொள்ள

வேண்டும்.

✓ முதல் மீது வட்டி (பிரிவு 13(இ))

கூட்டாளிகளின் முதல் மீது வட்டி அனுமதிக்கப்படுவதில்லை. கூட்டாளி ஒருவர் கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி தான் அளித்த முதல் தொகைக்கு முதல் மீது வட்டி பெற உரிமையுடையவராயின் அந்த முதல் மீது வட்டி இலாபத்திலிருந்து மட்டுமே வழங்கப்படவேண்டும்.

✓ கூட்டாளிகளிடமிருந்து நிறுவனத்திற்காக பெறப்பட்ட கடன் மீதான வட்டி (பிரிவு 13(ஈ))

கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% வழங்கப்பட வேண்டும்

✓ எடுப்புகள் மீது வட்டி

கூட்டாளிகளின் எடுப்புகள் மீது வட்டி விதிக்கக் கூடாது.

5. ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் 10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள்

மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

**ஒவ்வொரு மாத நடுவிலும் எடுத்திருந்தால்**

$$\text{எடுப்புதொகை} \times 12 = \text{மொத்த எடுப்பு தொகை} \times \text{வட்டி வீதம்} \times 6/12$$

$$\begin{aligned} 10,000 \times 12 &= 1,20,000 \times 6/100 \times 6/12 \\ &= ₹ 3,600 \end{aligned}$$

**கோ. பிரகாஷ் M.com. M.Phil. B.ed. D.Ted**

முதுகலை வணிகவியல் ஆசிரியர்

குறை மெல்நிலைப் பள்ளி (ஆண்கள்)

சேலம் - 636006

தொடர்புக்கு - +91-94882-70034

பாடசாலை